

Be glad for love given and love received.

அன்பைப் பருகி அதனைப் பகிரும்
இன்பம் உற்றே இரு

No one breaks your heart. You are the only one who can break your heart.

இருதயம் உனதை எவருஞ் சிதைக்கார் அக்
கொடுஞ்செயல் செய்வலன் நீயே

Keep your heart intact. See how big your heart is. See how it encompasses all the love in the world and in Heaven too.

இருதய முழுமை கெடாமல் காப்பாய்
விரிந்திடும் அதன்பெரும் பரப்பினைக் காண்பாய்
இகத்துள பரத்துள அன்பெலாஞ் சூழ்ந்தது
அணைத்திடும் அகண்டே அறிவாய் உணர்வாய்

Heavenletter #3957: When You Love a Rose

<http://www.heavenletters.org/when-you-love-a-rose.html>

*Keep the love in your heart without
holding on to the lover.*

காதலரைப் பற்றாமல் விட்டு நின்னெஞ்சில்
காதலதைப் பேணிப் போற்று

*Because a loved one leaves, you do
not have to oust the love in your
heart.*

காதலர் விலகிப் போனதால் நின்னெஞ்சில்
காதலை நீக்க வேண்டாம்

Heavenletter passages translated into Tamil Verses

By

N. Nagarajan, Chennai, India. Mobile: 9144-9566021578

<http://mahaayogaabiyam.blogspot.com/>

Heavenletter #3957: When You Love a Rose

<http://www.heavenletters.org/when-you-love-a-rose.html>